

|| நரஹர்யஷ்டகம் ||

ஓம் || யத்திதம் தவ பக்தாநாமஸ்மாகம் ந்ருஹரே ஹரே |
ததாஸு கார்யம் கார்யஜ்ஞ ப்ரளயார்காயுதப்ரப || க ||

ரடத்ஸடோக்ரப்ருகுடகடோரகுடிலேக்ஷண |
ந்ருபம்சாஸ்ய ஜ்வலஜ்வலோலோஜ்வலாஸ்யாரீந் ஹரே ஹர || ௨ ||

உந்நத்தகர்ணவிந்யாஸ விவ்ருதாநந பீஷண |
கததூஷண மே ஸத்ருந் ஹரே நரஹரே ஹர || ௩ ||

ஹரே ஸிகிஸிகோத்பாஸ்வதுருக்ருரநகோத்கர |
அரீந் ஸம்ஹர தம்ஷ்ட்ரோக்ரஸ்புரஜ்ஜிஹ்வ ந்ருஸிம்ஹ மே || ௪ ||

ஜடரஸ்தஜகஜ்ஜால கரகோட்யுத்யதாயுத |
கடிகல்பதடிகல்பவஸநாரீந் ஹரே ஹர || ௫ ||

ரக்ஷாத்யக்ஷப்ருஹத்வக்ஷாருக்ஷகுக்ஷிவிதாரண |
நரஹர்யக்ஷ மே ஸத்ருபக்ஷகக்ஷம் ஹரே தஹ || ௬ ||

விதிமாருதஸர்வேம்த்ரபூர்வகீர்வாணபும்கவைஃ |
ஸதா நதாம்க்ரித்வம்த்வாரீந் நரஸிம்ஹ ஹரே ஹர || ௭ ||

பயம்கரோர்வலம்கார வரஹும்காரகர்ஜித |
ஹரே நரஹரே ஸத்ருந்மம ஸம்ஹர ஸம்ஹர || ௮ ||

வாதிராஜயதிப்ரோக்தம் நரஹர்யஷ்டகம் நவம் |
படந்ந்ருஸிம்ஹக்ருபயா ரிபூந் ஸம்ஹரதி க்ஷணாத் || ௯ ||

|| இதி ஸ்ரீமத்வாதிராஜபூஜ்யசரணவிரசிதம் நரஹர்யஷ்டகம் ஸம்பூர்ணம் ||